



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 32]

CHENNAI, WEDNESDAY, AUGUST 9, 2023
Aadi 24, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	Pages.		Pages.
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		HOME DEPARTMENT	
Indian Stamp Act.—Provisions for the consolidation duty chargeable in respect of issue of policies by the New India Assurance Company Limited, Chennai Regional Office, Anna Salai, Chennai-2, for certain period	548	Tamil Nadu Protection of Interests of Depositors (In Financial Establishment) Act.—Messers Jeevan Property Promoters India Limited Madurai District	550-551
FINANCE DEPARTMENT		மனித வள மேலாண்மைத் துறை	
Tamil Nadu Transparency in Tenders Act.—Notifications	548	தமிழ்நாடு லோக் ஆயுத்தா சட்டம், 2018 – தேடுதல் குழு அமைத்தல் பற்றிய அறிவிக்கை ..	551
HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT		HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT	
Medical Termination of Pregnancy (Amendment) Act, 2021.—Constitution of Permanent Medical Board	548-550	Tamil Nadu Town and Country Planning Act.—Inclusion of additional areas in Velur Local Planning Area	551-552
Drugs and Cosmetics Act.—Appointment of Government Analyst to the Drugs Testing Laboratory in Tamil Nadu	550	தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை	
		Labour Courts for Adjudication	552-554

NOTIFICATIONS BY GOVERNMENT

COMMERCIAL TAXES AND REGISTRATION
DEPARTMENT

Notifications under the Indian Stamp Act

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of policies by the New India Assurance Company Limited, Chennai Regional Office, Anna Salai, Chennai-2, for certain period under the Act.

[G.O. (Rt.) No. 293, Commercial Taxes and Registration (J1), 10th July 2023, ஆணி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/736/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.20,00,000/- (Rupees Twenty Lakh only) chargeable under the said Act in respect of issue of policies by the New India Assurance Company Limited, Chennai Regional Office (710000), Anna Salai, Chennai-2, for the period from 15.06.2023 to 31.03.2024.

Regional Office, Madurai

Amendment to Notification

[G.O. (Rt.) No. 294, Commercial Taxes and Registration (J1), 10th July 2023, ஆணி 25, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/737/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No. II(2)/CTR/835/2022 published in page 1010 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.44, dated 2.11.2022.

AMENDMENT

For the expression "31.03.2023" appearing in the said notification, the expression, "31.10.2023," shall be substituted.

S. SYED KHASEEM,
Deputy Secretary to Government.

FINANCE DEPARTMENT

Notification under the Tamil Nadu Transparency in
Tenders Act.

[G.O. (Ms.) No. 233, Finance (Procurement Cell), 19th July 2023, ஆடி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/FIN/738/2023.—Under clause (f) of Section 16 of the Tamil Nadu Transparency in Tenders Act, 1998 (Tamil Nadu Act 43 of 1998), the Governor of Tamil Nadu hereby notifies the procurement of sugar by the Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited from M/s. Tamil Nadu Co-operative Sugar Federation Limited.

T. UDHAYACHANDRAN,
Principal Secretary to Government.

HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT

Constitution of Permanent Medical Board for examining
Medical Termination of Pregnancy (Amendment)
Act, 2021.

[G.O. (Ms.) No. 223, Health and Family Welfare (R2), 11th July 2023, Aani 26, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054.]

No. II(2)/HFW/739/2023.—Whereas, as per sub-section (2C) of Section 3 of the Medical Termination of Pregnancy Act, 1971 (Central Act 34 of 1971), every State Government shall constitute a Medical Board for the purposes of that Act,

AND WHEREAS, sub-rule (b) of rule 3A of the Medical Termination of Pregnancy Rules, 2003 requires the Medical Board to examine the woman and her reports so as to provide its opinion with regard to termination of pregnancy or rejection of request for termination within three days from the date of receipt of such request and to ensure safe termination procedure along with appropriate counselling:

AND WHEREAS, it is considered that a single Medical Board for the entire State, as contemplated in sub-section (2C) of Section 3 of the said Act could not achieve the object of the said Rules and it has therefore been decided to constitute Medical Boards in each of the 32 Government Medical Colleges across the State:

NOW THEREFORE, in exercise of the powers conferred by sub-section (2C) and clause (d) of sub-section (2D) of Section 3 of the Medical Termination of Pregnancy Act, 1971 (Central Act 34 of 1971), the Governor of Tamil Nadu hereby constitutes a Medical Board in each of the Government Medical College Hospital specified in column (2) of the Table below, for the district specified in the corresponding entry in column (3) thereof.

THE TABLE

Sl. No.	Government Medical College Hospital	District
1.	Chennai Rajiv Gandhi Hospital	Chennai
2.	Madurai Rajaji Hospital	Madurai
3.	Government Coimbatore Medical College and Hospital, Coimbatore	Coimbatore
4.	Government Dharmapuri Medical College and Hospital, Dharmapuri	Dharmapuri
5.	Government Chengalpattu Medical College and Hospital, Chengalpattu	Kancheepuram Chengalpattu

Sl. No.	Government Medical College Hospital	District
6.	Government Kanyakumari Medical College and Hospital, Kanyakumari	Kanyakumari
7.	Government Karur Medical College and Hospital, Karur Medical	Karur
8.	Government Pudukottai College and Hospital, Pudukottai	Pudukottai
9.	Government Mohan Kumaramangalam Medical College and Hospital, Salem	Salem
10.	Government Sivagangai Medical College and Hospital, Sivagangai	Sivagangai
11.	Government Thanjavur Medical College and Hospital, Thanjavur	Thanjavur
12.	Government Theni Medical College and Hospital, Theni	Theni
13.	KAP Vishwanathan Government Medical College and Hospital, Tiruchirappalli	Tiruchirappalli
14.	Government Thiruvannamalai Medical College and Hospital, Thiruvannamalai	Thiruvannamalai
15.	Government Thiruvarur Medical College and Hospital, Thiruvarur	Thiruvarur
16.	Government Thriunelveli Medical College and Hospital, Thriunelveli	Tirunelveli and Tenkasi
17.	Government Thoothukudi Medical College and Hospital, Thoothukudi	Thoothukudi
18.	Government Vellore Medical College and Hospital, Vellore	Vellore, Tiruppathur and Ranipet
19.	Government Villupuram Medical College and Hospital, Villupuram	Villupuram
20.	Government Namakkal Medical College and Hospital, Namakkal	Namakkal
21.	Government Tiruppur Medical College and Hospital, Tiruppur	Tiruppur

Sl. No.	Government Medical College Hospital	District
22.	Government Tiruvallur Medical College and Hospital, Tiruvallur	Tiruvallur
23.	Government Ramanathapuram Medical College and Hospital Ramanathapuram	Ramanathapuram
24.	Government Nagapattinam Medical College and Hospital, Nagapattinam	Nagapattinam and Mayiladuthurai
25.	Government Dindigul Medical College and Hospital, Dindigul	Dindigul
26.	Government Kallakurichi Medical College and Hospital, Kallakurichi	Kallakurichi
27.	Government Virudhunagar Medical College and Hospital, Virudhunagar	Virudhunagar
28.	Government Krishnagiri Medical College and Hospital, Krishnagiri	Krishnagiri
29.	Government The Nilgiris Medical College and Hospital, The Nilgiris	The Nilgiris
30.	Government Ariyalur Medical College and Hospital, Ariyalur	Ariyalur & Perambalur
31.	Government Erode Medical College and Hospital, Perundurai	Erode
32.	Government Cuddalore Medical College and Hospital, Chidambaram	Cuddalore

AND each Medical Board so constituted, shall consist of the following members, namely:-

1. Dean/Medical Superintendent / Resident Medical Officer of the Tertiary Hospital

2. Head of the Department / Associate Professor, Obstetrics and Gynaecology Department of the Tertiary Hospital

3. Head of the Department / Associate Professor, Paediatrics / Neonatology Department of the Tertiary Hospital

4. Head of the Department / Associate Professor, Radiology / Sonology Department of the Tertiary Hospital

5. Head of the Department / Associate Professor, Cardiology / Paediatric Cardiology Department of the Tertiary Hospital.

Appointment of Government Analyst to the Drugs Testing Laboratory in Tamil Nadu under the Drugs and Cosmetics Act.

[G.O. (2D) No. 53, Health and Family Welfare (M1),
9th June 2023, வைகாசி 26, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HFW/740/2023.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 20 of the Drugs and Cosmetics Act, 1940 (Central Act XXIII of 1940) and in supersession of the Notification No. II(2)/HFW/257/2023, published at pages 294-295 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 15th March 2023, the Governor of Tamil Nadu hereby appoints the following persons specified in column (2) of the Table below, to be Government Analysts for the areas specified in the corresponding entries in column (3) thereof, in respect of cosmetics and all drugs other than those specified in Schedule “C” to the Drugs and Cosmetics Rules, 1945, namely:-

THE TABLE

Sl. No.	Name and Designation	Areas
(1)	(2)	(3)
1.	Thiru. M. Jaffer Sadiq, Senior Analyst, Office of the Government Analyst, Drugs Testing Laboratory, Chennai - 6.	Chennai, Kancheepuram Chengalpattu, Thiruvallur Vellore, Thirupattur, Ranipet and Thiruvannamalai Districts.
2.	Tmt. J. Nirmala, Senior Analyst, Office of the Government Analyst, Drugs Testing Laboratory, Chennai-6.	Pudukkottai, Thanjavur, Trichy, Dindigul, Karur, Kanyakumari, Madurai, Sivagangai, Ramanathapuram, Theni, Tuticorin, Tirunelveli, Virudhunagar, Tenkasi, Thiruvarur, Nagapattinam, Mayiladuthurai, Perambalur and Ariyalur Districts
3.	Tmt. A.G. Prabha, Senior Analyst, Office of the Government Analyst, Drugs Testing Laboratory, Chennai-6	Cuddalore, Villupuram, Kallakurichi, Dharmapuri, Coimbatore, Erode, Krishnagiri, Namakkal, The Nilgiris Salem and Tiruppur Districts.

GAGANDEEP SINGH BEDI,
Principal Secretary to Government.

HOME DEPARTMENT

**Messers Jeevan Property Promoters India Limited,
Madurai District under the Tamil Nadu Protection of
Interests of Depositors (in Financial Establishments**

No. II(2)/HO/741/2023.

[Tamil Nadu Protection of Interests of Depositors (In-Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) - Messers Jeevan Property Promoters India Limited, Madurai District - Default in return of Deposits by the Financial Establishment-Ad-Interim order attaching the immovable property of the said financial Establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government Order is published:-

[G.O. (Ms.) No. 383, Home (Police-XIX), 19th July 2023, ஆடி 3,
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

READ:-

From the Additional Director General of Police,
Economic Offences Wing, Chennai, letter Rc.No.
C1/EOW/2069-5/2022, dated 23-05-2023.

Order: No. 383, Home (Police XIX), dated 19th July 2023

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Jeevan Property Promoters India Limited, Madurai District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the immovable property specified in the Schedule to this order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the immovable property of the defaulted financial establishment, namely, Messers Jeevan Property Promoters India Limited, functioned at Door No.12, 1st Floor, Pattaraikarar Street, Goripalayam, Madurai, as specified in the Schedule to this order and transfers the control over the said immovable property to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Sivagangai District appointed under the said Act.

2) The Competent Authority and District Revenue Officer, Sivagangai District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3) The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Madurai is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Sivagangai District in filing the application before the Special Court constituted under the said Act.

THE SCHEDULE

Details of Immovable Property

Serial Number	Name and address of the owner of the property	Location of the property	Details of the Property			Extent of Property		Guideline Value in (Rupees)
			Document Number & Date	Survey No.	Patta No.	Acres	Cent	
(1)	(2)	(3)	(4)			(5)		(6)
1.	M/s. Jeevan property promoters India Limited, Door No. 12, 1st Floor, Pattaraikkarar Street, Goripalayam, Madurai	Pudukkottai District, Eluppur Taluk, Nambampatti Village. Viralimalai Sub- Registrar Office.	Document Number 802/2016 dated 30-03-2016	227/14B 228/1A 234/1 234/3A	Old Patta No. 879 New Patta No. 2247	1 6 0 2	01 19 90 42	40,00,000/-
Total						10	52	40,00,000/-

P. AMUDHA,
Principal Secretary to Government.

மனித வள மேலாண்மை துறை

தமிழ்நாடு லோக் ஆயுத்தா சட்டம், 2018 – தேடுதல் குழு அமைத்தல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை நிலை எண். 68, மனித வள மேலாண்மை (என்.சிறப்பு) 24 ஜூலை 2023 ஆடி 8, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HRM/742/2023.—2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுத்தா சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33, 2018) பிரிவு 4-இன் உட்பிரிவு 3 இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, லோக் ஆயுத்தாவின் நீதித்துறை சார்ந்த உறுப்பினரை நியமனம் செய்யக் கருதுவதற்கான நபர்களின் பெயர்களை சமர்ப்பிக்கும் பொருட்டு, தெரிவுக் குழு இதன் மூலம் ஒரு தேடுதல் குழுவை அமைக்கிறது. தேடுதல் குழுவின் உட்கூறுகள் பின்வருமாறு—

- மாண்புமிகு நீதியரசர் செல்வி கே.பி.கே. வாசுகி (ஓய்வு) – தலைவர்
- முனைவர் தேவ ஜோதி ஜெகராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) – உறுப்பினர்
- திரு. ஆர்.எஸ். நல்லசிவம், இ.கா.ப (ஓய்வு) – உறுப்பினர்

2. தேடுதல் குழு, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு லோக் ஆயுத்தா விதிகளின், நெறிமுறைகள் வரையறைகளின்படி (Terms and conditions) இயங்கும்.

க. நந்தகுமார்,
அரசுச் செயலாளர் (முழு.கூ.பொ.)

HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT

Inclusion of additional areas in Velur Local Planning Area under the Tamil Nadu Town and Country Planning Act.

[G.O. (Ms.) No. 76, Housing and Urban Development [UD4(2), 19th July 2023, ஆடி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HOU/743/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 10 of the Tamil Nadu Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), the Governor of Tamil Nadu hereby declares his intention to add the areas of the following revenue Villages to the Velur Local Planning Areal which has been declared as such vide the Housing and Urban Development Department's Notification No. II(2)/HOU/3679/81, published at page 563 of Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette, dated the 2nd September 1981, namely:-

Number and Name of Revenue Villages.

34. Viranampalayam.
Paramathi Town Panchayat.
33. Paramathi.
Pothanur Town Panchayat.
47. Pothanur.
46. Devarayasamudram.

2. Any inhabitant or any local authority or institution in the above said areas, may submit any objection or suggestion, in writing, on the proposed addition, to the Government within two months from the date of the publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*. The objections or suggestions, if any, which may be received within the said period, will be taken into consideration before pursuing further action in terms of sub-section (4) of section 10 of the said Act. The objections or suggestions, in writing, shall be addressed to the Principal Secretary to Government, Housing and Urban Development Department, Secretariat, Fort Saint George, Chennai-600 009.

APOORVA,
Principal Secretary to Government.

**தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Disputes between Workmen and Managements referred
to Labour Courts for Adjudication**

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்.,
திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி.**

[அரசாணை (டி) எண். 388, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 12 ஜூலை 2023, ஆனி 27,
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/744/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும் நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாய்ஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. Z. ஸ்டாலின், ஓட்டுநர் (பணி எண் 12557) என்பவருக்கு டி10419 / ச18 / ஓநபி / த.நா.அ.போ.க. / திலி / 2018, நாள்.02.03.2020-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் மூன்று வருடத்திற்கு நிறுத்தி வைத்தும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த காலத்தை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தி உத்தரவிட்டுள்ளதை ரத்து செய்து உத்தரவிடவும், நிறுவன நிலையாணை பிரிவு 17(4) (3)ன்படி தற்காலிக வேலை நீக்க காலத்தில் இருந்த காலத்தை பணி நாட்களாக கருதி உத்தரவிட உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடி.

[அரசாணை (டி) எண். 403, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 19 ஜூலை 2023, ஆடி 3, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/745/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி என்ற நிர்வாகத்திற்கும் அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு), தூத்துக்குடி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. T. பாலமுருகன், ஓட்டுநர் உடன் நடத்துநர் (கணிணி எண். 37763) என்பவருக்கு 11 நாட்கள் தற்காலிக பணிநீக்கம் மற்றும் 22.09.2021 நாளிட்ட அலுவலக ஆணை எண், 571961/டி.எஸ்.2/அவிபோக/2020-ன்படி ஆறு (06) மாத காலம் ஊதிய உயர்வை தொடர் விளைவுகளில்லாமல் தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (திருநெல்வேலி) லிட்.,
நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்.**

[அரசாணை (டி) எண். 385, தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டு (பி1)த் துறை, 12 ஜூலை 2023, ஆனி 27, சோபகிருது,
திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/746/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு. திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. S. பரமேஷ், நடத்துநர் (பணி எண். 11538), என்பவருக்கு போதுமான விடுப்பு இருப்பில் இருந்தும் மூன்று நாட்கள் (21.10.2017, 22.10.2017 மற்றும் 23.10.2017) விடுப்பு மனுவை நிராகரித்து சம்பளப் பிடித்தம் செய்ததை ரத்து செய்து

அதனை தகுதியுள்ள விடுப்பாக மாற்றி சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 404, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 19 ஜூலை 2023, ஆடி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/747/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடி), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. D. விஜயகுமார், ஓட்டுநர் (பணி எண். 11493), என்பவருக்கு போதுமான விடுப்பு இருப்பில் இருந்தும் (04.09.2021 முதல் 07.09.2021 வரை 04 நாட்கள் முறையாக விடுப்பு மனு கொடுத்து விடுப்பு எடுத்த போதும் மனுவை நிராகரித்து செப்டம்பர் 2021-ம் மாதம் 04 நாட்கள் சம்பளப் பிடித்தம் செய்ததை ரத்து செய்து அதனை தகுதியுள்ள விடுப்பாக மாற்றி சம்பளம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 405, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 19 ஜூலை 2023, ஆடி 03, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/748/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜர் நகர் தொழிலாளர் சங்கம் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கம் பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. ஜே. முகமது உவைஸ், நடத்துநர் (கணினி எண். 10975), என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண். 7318/ச05/தஅபோக/திலி/2018, நாள். 17.11.2020 தேதியிட்டு வழங்கப்பட்ட தண்டனையான வருடாந்திர ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடத்திற்கு நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத் தொகை எதுமின்றி (without arrear amount) அமல்படுத்திடவும் ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 406, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 19 ஜூலை 2023, ஆடி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/749/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும், தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடி), நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம் திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு. M. மனோகரன், முதுநிலை பயணச்சீட்டு ஆய்வாளர் (பணி எண். 5695), என்பவருக்கும் அவருக்கு பின்னால் பணியில் சேர்ந்த திரு. P. பெருமாள் போக்குவரத்து ஆய்வாளர் (பணி எண். 5737) என்பவருக்குமிடையே உள்ள சம்பள வித்தியாசம் ரூ. 9,429/-ஐ சரி செய்து தர வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஐஜிங் மொப்பாட்ஸ் பிரைவேட் லிமிடெட், செங்கல்பட்டு மாவட்டம்

[அரசாணை (டி) எண். 408, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ)த் துறை, 21 ஜூலை 2023, ஆடி 5, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/750/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள், தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம், ஐஜிங் மொப்பாட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் ஐஜிங் மொப்பாட்ஸ் தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சங்கத்தில் உள்ள கோரிக்கைகளில் இணைப்பில் கண்டவாறு கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 7, 8, 9, மற்றும் 10 ஆகியவற்றை (எட்டு கோரிக்கைகள் மட்டும்) காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற்காரர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்காரர்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண். 1

1960 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்ட சென்னை மையத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண். 2,000 வரை ஒரு மாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ. 18,000/- என்று நிர்ணயம் செய்து, ஆண்டு ஊதிய உயர்வு 2 சதவீதம் எனக் கொண்டு ஐந்தாண்டிற்கு ஒரு படி வைத்து கால முறை சம்பள விகிதம் நிர்ணயம் செய்து தொழிலாளர்களின் சேவைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு வெயிடேஜ் இன்கிரிமெண்ட் வழங்கி புதிய சம்பள விகிதத்தில் பொறுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 2

1960 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்ட சென்னை மையத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண். 2,000-க்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.3.50 வீதம் பஞ்சப்படி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 3

அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 15 சதவீதம் தொகையை வீட்டு வாடகைப் படியாக வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 4

தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்ல பயணப்படியாக மாதம் ரூ.3000/- வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 7

இரவு ஷிப்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரவுப் படியாக நாள் ஒன்றுக்கு ரூ.50/- மற்றும் ரூ.20/- மதிப்புள்ள பிஸ்கேட் வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 8

ஆண்டிற்கு மூன்று ஜோடி சீருடை, இரண்டு ஜோடி பாதுகாப்பு காலணி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 9

மாதம் இரண்டு பெரிய சலவை சோப்பு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண். 10

வெப்பப்படி நாள் ஒன்றுக்கு ரூ.30/- வீதம் வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.